



தகவல்

அநீழம் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 17.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 3263/B/20

திரு G. பாலா

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
தேவகோட்டை வட்டார வளர்ச்சி
அலுவலகம்,
சிவகங்கை மாவட்டம்.

எதிர்

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (17.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு G. பாலா மற்றும் பொது தகவல் அலுவலர், திருமதி விசாலாட்சி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம், சிவகங்கை மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 06.01.2020 தேதியிட்ட மனுவில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுக்கா, மாவிடுதிக்கோட்டை பஞ்சாயத்து மற்றும் சிறுவத்தி பஞ்சாயத்து ஆகிய பஞ்சாயத்துகள் தொடர்பான தகவல்கள் கோரி தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர், 10.02.2020 தேதியிட்ட மனுவில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 17.03.2020 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மனுதாரர் தனக்கு முழுமையான தகவல் வழங்கப்படவில்லை என்று விசாரணையின்போது தெரிவித்தார். பொதுத்தகவல் அலுவலர் 30.11.2020 அன்று மாலை 4 மணியளவில் பொது அதிகார அமைப்பு அலுவலகத்திற்கு வந்து ஆவணங்களைப் பார்வையிட்டு மனுதாரர் தகவல் பெற்றுக் கொள்ளலாம் என்று விசாரணையின்போது தெரிவித்தார். மனுதாரரும் தான் பொது அதிகார அமைப்பு அலுவலகத்திற்கு நேரிடையாக சென்று ஆவணங்களைப் பார்வையிட்டு தகவல் பெற்றுக் கொள்வதாக உறுதியளித்தார்.

5. இன்றைய விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் வழங்கப்படுகின்றன:-

விசாரணையின்போது பொது தகவல் அலுவலர் உறுதியளித்தபடி மனுதாரர் பிரிவு 6(1)ல் கோரியுள்ள தகவலை, மனுதாரர் பொது அதிகார அமைப்பு அலுவலகத்திற்கு நேரிடையாக சென்று ஆவணங்களைப் பார்வையிட்டு, தனக்கு தேவையான நகல்களை பெற்றுக் கொள்ள மனுதாரருக்கும், மனுதாரர் கோரும் தகவலை மனுதாரருக்கு நேரிடையாக வழங்கி, மனுதாரர் ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கை அட்டையின் நகலை இவ்வாணையத்திற்கு இவ்வாணை கிடைக்கப் பெற்ற 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்க பொதுத் தகவல் அலுவலருக்கும் ஆணையம் உத்திரவிடுகிறது.

6. மேற்படி ஆணைக்கிணங்க பொது தகவல் அலுவலர் தகவல் தர தவறும்பட்சத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பிரிவு 20(1) மற்றும் பிரிவு 20(2)ன்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 3263/B/20

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம்,
சிவகங்கை மாவட்டம்.

திரு G. பாலா,
1/173, தென்றல் நகர்,
இலந்தங்குடிபட்டி,
காஞ்சிரங்கால் அஞ்சல்,
சிவகங்கை 630 562.

Copy to: File
SCPA-19.11.20